APPENDIX I.

[*Vide* answer to starred question No. 441 on page 583.]

(*a*) & (*b*) The information is given in the Statement below :—

	Name of district.	Value of text books acquired for distribution to the pupils studying in Harijan Welfare schools during the academic year 1962–63.	Value of text books remaining in stock after distribution during the same year.
	(1)	(2)	(3)
		RS.	RS.
1	Salem	10,515·17	Nil.
2	North Arcot	30,992·82	3,964·00*
3	Thanjavur	17,921·02	Nil.
4	South Arcot	18,734·10	Nil.
5	Tiruchirappalli	30,752·40	1,628·00*
6	Ramanathapuram ..	5,467·65	Nil.
7	Special Deputy Collector, Kallar Reclamation, Madurai.	7,365·14	Nil.
8	Madurai	7,441·46	Nil.
9	Coimbatore	3,148·48	Nil.
10	Kanyakumari	Nil.	Nil.
11	The Nilgiris	5,842·90	Nil.
12	Tirunelveli	3,389·67	Nil.
13	Chingleput	26,686·81	Nil.
14	Madras City	6,563·20	1,046·64*

* The reason for the non-distribution of books in stock during 1962–63 is due to the fall in strength of pupils in the schools after submission of indents and due to utilization by some pupils of old books supplied to pupils during the previous years.

[30th March 1964

(அ) & (இ) கீழுள்ள அறிக்கையில் விவரம் தரப்பட்டுள்ளது :—

	மாவட்டத்தின் பெயர்.	ஹரிஜன நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1962–63 கல்வி ஆண்டில் விநியோகிப்பதற்காக வாங்கப்பட்ட பாடப் புத்தகங்களின் மதிப்பு.	அவ்வாண்டில் விநியோகம் செய்த பிறகு எஞ்சியிருந்த பாடப் புத்தகங்களின் மதிப்பு.
	(1)	(2)	(3)
		ரூ. ந.பை.	ரூ. ந.பை.
1	சேலம்	10,515·17	..
2	வட ஆற்காடு	30,992·82	3,964·00*
3	தஞ்சாவூர்	17,921·02	..
4	தென் ஆற்காடு	18,734·10	..
5	திருச்சிராப்பள்ளி	30,752.40	1,628.00*
6	ராமநாதபுரம்	5,467.65	..
7	தனி டெபுடி கலெக்டர், கள்ளர் சீர் திருத்தம், மதுரை.	7,365.14	..
8	மதுரை	7,441·46	..
9	கோயம்புத்தூர்	3,148·48	..
10	கன்னியாகுமரி	..	..
11	நீலகிரி	5,842·90	..
12	திருநெல்வேலி	3,389·67	..
13	செங்கற்பட்டு	26,686.81	..
14	சென்னை நகரம்	6,563·20	1,046·64*

* தேவைப்படும் பாடப் புத்தகப் பிரதிகள் பற்றி தெரிவித்த பிறகு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், சில மாணவர்கள் கடந்த ஆண்டுகளின் பழைய புத்தகங்களைப் பயன்படுத்தியதாலும், 1962 63-ம் ஆண்டில் சில புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் எஞ்சி நின்றன.

Appendix II.

[*Vide* answer to starrted question No. 445 on page 585.]

Statement

(*a*) *Enforcement of Gur* (*Movement Control*) *Order*, 1963, *in Madras State*.—(1) The Gur (Movement Control) Order, 1963, promulgated by the Government of India under sub-rule (2) of Rule 125 of the Defence of India Rules, 1962, came into force throughout the country with effect from the 30th October 1963. As soon as intimation was received from the Government of India, about the issue of notification prohibiting the export or import of gur (cane jaggery), the Collectors of the border districts and the Commercial Tax Officers concerned were instructed to alert the check posts concerned not to allow any unauthorised transport of gur through the border to the adjoining States.

(2) According to the procedure followed for regulating inter-State movement of Gur, the Government of India would allocate each month or for such longer period as may be possible, quotas for import of gur into deficit States. Selected wholesale dealers in gur who have been licensed under the Madras Gur and Khandsari Sugar Dealers' Licensing Order, 1963, are nominated